face any constituency and challenge him either in Saidapet or Park Town or even Mr. Mathialagan's constituency, Thousand Lights. We are prepared to take up this challenge in any part of Tamil Nadu. Therefore. we want a straight answer. There has been a violation of the Constitution. (Interruption) Please do not control the Deputy Speaker.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : நீங்கள் பேசுகிறமாதிரி நான் பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்காது. திருவள்ளுவர் 'யாகாவாராயினும் நா காக்க' என்றார். இந்த நாற்காலியில் நான் உட்கார்ந்திருக்கிறவரையில்—சீஃப் மினிஸ்டர் இல்லை—யாரும் என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது.

DR. H. V. HANDE : Do not threaten me.

MR. DEPUTY SPEAKER : I am not threatening you. Let the hon. Member resume his seat.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் சொல்கிறமாதிரி யாரும் தலைவரை இங்கிருந்து கண்ட்ரோல் செய்யவில்லை. திரு. ஹாண்டே அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டதுபோல, திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதுபோல, முஸ்லிம் லீக் கட்சித் தலைவருக்கும், பார்வேர்ட் ப்ளாக் கட்சித் தலைவருக்கும், எங்களுக்கும் கூட பேசுவதற்கு இப்போதே வாய்ப்புக் கொடுத்துவிடுங்கள். கேள்வி நேரத்திற்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை என்கிற யோசனையைத்தான் சொன்னோம். தலைவரை கண்ட்ரோல் செய்யவில்லை.

THIRU M. A. LATHEEF : Sir, this may be expunged.

DR. H. V. HANDE : Why should it be expunged?

MR. DEPUTY SPEAKER : It would not be expunged. Everything would go on record.

2. அரசினர் தீர்மானம்.

வினா நேரத்தை நிறுத்திவைத்தல்

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இது விவாதமாக ஆரம்பித்துவிட்டபடியால், அவை முன்னவர் சார்பாக விதி 244-ன்கீழ் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன் மொழிகிறேன் :—

"That rule 22 be suspended to-day."

MR. DEPUTY SPEAKER: The question is—

"That rule 22 be suspended today."

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: அவை இந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டதால் இன்றையதினம் கேள்வி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது. தொடர்ந்து திரு. ஹாண்டே அவர்கள் பேசுவார்கள்.

1972-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி 12 மணிக்குமேல் பேரவையில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து—தொடர்ச்சி.

DR. H. V. HANDE: Therefore, we want a straight answer from the Hon. Chief Minister or the Presiding Officer. I can only say Presiding Officer, for which you cannot take objection. Are you or are you not going to declare the proceedings after 12 Noon on 2nd December 1972 as null and void? There is only one solution for the Hon. Chief Minister. He should quit office or resign and that is the only solution and nothing else under the present circumstances. Unless that is done, there would not be peace in Tamil Nadu. I say this because I am in touch with the people. Also, I once again say that the whole proceedings which took place on the 2nd instant must be properly reconstructed. What a disgrace that the Commissioner of Police should issue a statement that people coming to Visitors' gallery should hereafter not bring chappals! Tomorrow another statement may be issued that no one should bring stones or like Indian Airlines they may check each and every one! What a disgrace!

Has it happened in any place, chappals being thrown? Has it taken place anywhere? The District Secretary of D.M.K., I mean the ruling D.M.K., the Karunaidhi D.M.K., Mr. Neelanarayanan was there directing the men in galleories. That has come in the papers. Who is going to gain by that? By this throwing of chappals you would have lost some millions of votes. I think you have no millions of votes at all. I am clear about it now. Already you are unpopular and by this you have become more unpopular. Why should you allow such things? What is the reason?